1978 மார்ச் 31]

திரு. இரா. தாமரைக்கனி : பேரவைத் தலைவரவர்களே, இந்தியாவில் 57 மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்களாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இராமநாதபுரம் மாவட்டமும் ஒன்றாகும். இந்தப் பின்தங்கிய மாவட்டத்தை முன்னேற்றுவதற்காக ரூ. 800 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என்றும், நிரந்தரத் திட்டம் இல்லாததால் இந்தத் தொகை ரிசர்வ் பாங்கில் முடங்கிக் கிடக்கிறது என்றும் தெரியவருகிறது. ஆதலால், முகவை மாவட்டத்தின் நீண்டகால வறட்சியைப் போக்க அம் மாவட்ட திட்டத்திற்கும், இதை எடுத்துச் செலவழிக்க அரசு ஆவன செய்யுமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ச. இராமச்சந்திரன் ; தலைவரவர்களே, இராமநாதபுரம் மாவட்டம் பின்தங்கிய மாவட்டம் என்பது பழைய தகவல். ஆனால் பணம் எங்கேயோ முடங்கிக் கிடக்கிறது என்பது புதிய தகவல்.

திரு. ஒ. சுப்பிரமணியன் : அமைச்சரவர்கள் பதில் சொல்லும் போது இராமநாதபுரம் மாவட்டம் பின்தங்கிய மாவட்டம் என்பது பழைய தகவல் என்று சொல்கிறார்கள். எந்தெந்த வகையில் அது முன்னேற்றம் அடைந்த மாவட்டம் என்று தயவு செய்து அமைச்சரவர்கள் சொல்வார்களா ?

மாண்புமிகு திரு. ச. இராமச்சந்திரன் : நான் பழைய தகவல் என்று சொன்னேனே தவிர, அவர் எங்கேயோ ரூ. 800 கோடி ரிசர்வ் பாங்கிலே இருப்பதாகச் சொன்னார்கள். அந்தத் தகவல்தான் எனக்குத் தெரியவில்லை. அதைத்தான் புதிய தகவல் என்று சொன்னேன். அந்த இராமநாதபுரத்தை முன்னேற்ற பல திட்டங்கள் இந்த அரசால் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

குப்பநத்தம் அணைத் திட்டம்

*735 வின — திரு. த. வேணுகோபால் : மாண்புமிகு பொதுப் பணித் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினவுக்கு விடையளிப்பாரா

செங்கம் வட்டம், குப்பநத்தம் அணைத் திட்டத் துவக்க வேலைகள் துரிதமாக நடைபெற ஆவன செய்யப்படுமா?

மாண்புமிகு திரு. ச. இராமச்சந்திரன் : வட ஆற்காடு மாவட்டம், செங்கம் வட்டம், குப்பநத்தம் கிராமத்தினருகே செய்யாற்றின் குறுக்கே ஒரு நீர்த்தேக்கம் அமைப்பதற்கான திட்டம் தற்போது ஆய்வில் உள்ளது.

திரு. த. வேணுகோபால் : பேரவைத் தலைவரவர்களே: இன்னும் எவ்வளவு காலத்தில் இத்திட்டத்தின் வேலையைத் துவக்க முடியும் என்பதை அறியவிரும்புகிறேன்.

[1978 மார்ச் 31

மாண்புமிகு திரு. ச. இராமச்சந்திரன் : தலைவரவர்களே' இந்தத் திட்டத்தின் மதிப்பு ரூ. 352 இலட்சமாகும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. விரைவாக ஆய்வு செய்த பிறகு எடுத்துக் கொள்ளப்படுவது பற்றி ஆலோசிக்கப்படும்.

புலவர் கா. கோவிந்தன் : தலைவரவர்களே, செய்யாற்றில் கமண்டல நதியின் குறுக்கே செண்பகத் தோப்பு திட்டத்தையும், குப்பநத்தம் அணையையும் நிறைவேற்றினால், வட ஆற்காடு மாவட்டத்தில் செய்யாறு பகுதியும், அதே போல், வந்தவாசி, உத்திரமேரூர் வட்டமும் பெரிய அளவில் பாதிக்கக்கூடும். ஆகவே, அதை மனதில் கொண்டு, இந்த இரண்டு அணை கட்டும் திட்டத்தைக் கைவிட அரசு சிந்திக்குமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ச. இராமச்சந்திரன் : தலைவரவர்களே, மாண்புமிகு உறுப்பினரவர்கள் சொன்ன யோசனை இந்தத் திட்டங்கள் எடுத்துக்கொள்ளப்படுகிற நேரத்தில் பரிசீலிக்கப்படும். ஆனால், கைவிடப்படுமா என்று அவர்கள் கேட்கிறார்கள். ஏற்கனவே, இந்தத் திட்டங்களுக்கு எல்லாம் கொள்கை அளவிலே அப்பொழுதே ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பதை மாண்புமிகு புலவர் கோவிந்தன் அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்று நம்புகிறேன்.

திரு. த. வேணுகோபால் : பேரவைத் தலைவரவர்களே, இந்த குப்பாநத்தம் திட்டம் நிரந்தரமான நீரூற்றைத் தடுக்கப் போவதில்லை. ஆகவே, அங்கே அணை கட்ட முயற்சி மேற்கொள்ளப்படுமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ச. இராமச்சந்திரன் : தலைவரவர்களே, மாண்புமிகு உறுப்பினர் நல்ல பதிலை மாண்புமிகு புலவர் கோவிந்தனுக்கு அளித்திருக்கிறார்.

புலவர் கா. கோவிந்தன் ; நம்முடைய அமைச்சரவர்கள், இந்தத் திட்டம் ஏற்கெனவே முடிவானது என்று சொன்னார்கள். மாண்புமிகு ப. உ. சண்முகம் அவர்கள் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த நேரத்தில், வேலூரில் நடந்த பாசன மாநாட்டிலே இந்தக் கருத்தைக் கூறியிருக்கிறேன். அப்படி மீறிப் போகிறோம் என்று சொன்னால், அந்தப் பகுதி மக்கள் வேறு வழியை ஆராய வேண்டியிருக்கும் என்றும் கூறி இருக்கிறேன். அதிலும் செய்யாற்றின் ஊற்றுக் கால்வாய்கள் 100 ஏக்கர், 200 ஏக்கர் என்று பாசனம் அளிக்கக்கூடிய வகையில் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கிறது. ஊற்றுக் கால்வாய்களில் உள்ள நீரூற்று அணைக்கட்டால் பாதிக்கப்படும். ஆகவே, அதை மீண்டும் அரசு பரிசீலிக்குமா?

1978 மார்ச் 31]

மாண்புமிகு திரு. ச. இராமச்சந்திரன்: தலைவரவர்களே, மாண்புமிகு ப. உ. சண்முகம் அவர்கள் அந்த விவரங்களை மாண்புமிகு உறுப்பினர் புலவர் கோவிந்தன் அவர்களுக்கு விளக்கும் வகையில், தலைவர் அவர்கள் அனுமதித்தால், மாண்புமிகு ப. உ. ச. அவர்கள் அந்த விளக்கத்தை அவைக்குத் தெரியப்படுத்தலாம்.

(முற்பகல் 9-10)

திரு. ப. உ. சண்முகம்: தலைவர் அவர்களே, விளக்கத்தை நான் தெரிவிக்க வேண்டியதில்லை. நான் அமைச்சர் இடத்திலே தெரிந்துகொள்ள விரும்புவது, கீழே இருக்கிற ஆயக்கட்டுகள் பாதிக்கப்படாத வகையில்தான் மேலே உள்ள செண்பகத்தோப்பு. குப்பநத்தம் அணைகள் கட்டப்படும் என்பது அரசுக்குத் தெரியுமா? அப்படி கீழே உள்ள ஆயக்கட்டுக்காரர்கள் பாதிக்கப்படாத வகையில் இந்த அணையைக் கட்ட வேலைகள் துவங்கப்படுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ச. இராமச்சந்திரன்: தலைவர் அவர்களே, மாண்புமிகு ப. உ. ச. அவர்கள் விளக்கம் தந்து ஒத்துழைத்ததற்கு எனது நன்றி.

நிலவள வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்தல்

*736 வின— திரு. சோ. அழகர்சாமி: மாண்புமிகு உணவு கூட்டுறவுத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினவுக்கு விடையளிப்பாரா:

கூட்டுறவு நிலவள வங்கிகள் மூலம் விவசாயிகள் பெறும் கடனுக்கு 20 ஆண்டு தவணை என்றிருந்ததை 7 ஆண்டுத் தவணையாக மாற்றப்பட்டுள்ளதை மீண்டும் 20 ஆண்டு தவணை என்று மாற்ற அரசு உத்தேசித்துள்ளதா?

மாண்புமிகு திரு. க. உசேரா, எட்மண்ட்: இத்தகைய செயற்குறிப்பு எதுவும் இல்லை. நீண்ட காலக் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம், கடன் வழங்கும் காரியத்தைப் பொறுத்து, 7 ஆண்டு முதல் 15 ஆண்டுகள் வரையில் நிர்ணயிக்கப்படுகிறது.

திரு. மு. அம்பிகாபதி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த நிலவள வங்கிகளுடைய கடனை 20 ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்று அரசு மத்திய அரசிடம் வலியுறுத்துமா, இதோடு தொடர்பு இருக்கிறது என்று கருதி கேட்கிறேன். தஞ்சை மாவட்டத்தில் 1385, 1386, 1387 பசலிகளில் கடன்பெற்றவர்கள் திரும்பக் கட்டமுடியாமல் அவர்கள் 31-3-78-ல் ஓவர் டியூ ஆவதால் புதிய கடன் வாங்க முடியாது. அதைத் தொடர்ந்து வட்டிகளைத் தள்ளுபடி செய்ய அரசு முன் வருமா என்பதையும், அறிந்துகொள்ள விரும்புகிறேன்.